

மாதிரி வினாத்தாள்
இறுதிக்க கணக்குகள் - பகுதி II
12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

- I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
II. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.
III. வினா எண் 16-ற்கு கண்டிப்பாக விடையளிக்கவும்.

Time : 01:00:00 Hrs

Total Marks : 150

பகுதி - அ

3 x 1 = 3

- 1) முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் இருப்புநிலைக் குறிப்பின் ----- பக்கத்தில் தோன்றும்.
- 2) கூடியுள்ள வருமானம் இன்னமும் பெறப்படாதது இருப்புநிலைக் குறிப்பின் ----- பக்கத்தில் தோன்றும்.
- 3) முன்கூட்டிப் பெற்ற வருமானம் இருப்புநிலைக் குறிப்பின் ----- பக்கத்தில் தோன்றும்.

பகுதி - ஆ

3 x 1 = 3

- 4) இறுதிச் சரக்கிருப்பு தோன்றுவது -----
(a) இலாபநட்டக் கணக்கில் (b) வியாபாரக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பில் (c) மேற்கண்ட எதுவுமில்லை
- 5) தொடக்கச் சரக்கிருப்பு தோன்றுவது -----
(a) இருப்புநிலைக் குறிப்பில் (b) இலாபநட்டக் கணக்கில் (c) வியாபாரக் கணக்கில்
- 6) மொத்த இலாபம் மாற்றப்படும் கணக்கு -----
(a) முதல் கணக்கு (b) இலாபநட்டக் கணக்கு (c) மேற்கண்ட எதுவுமில்லை

பகுதி - இ

4 x 5 = 20

- 7) கீழ்க்காணும் சரிக்கட்டு 2000 டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.
பற்பல கடனாளிகள் ரூ. 21,000
சரிக்கட்டுதல்:
வாராக்கடன் ரூ. 1,000 போக்கெழுதுக.
கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கும், 2% தள்ளுபடி ஒதுக்கும் உருவாக்குக.
8) 1994 டிசம்பர் 31-ஆம் நாளைய இருப்பாய்வின்படி பெற்ற கழிவு ரூ. 1,000. கூடிய கழிவு பெறப்படாதது ரூ. 150. சரிக்கட்டுப்பதிவு தருக.
9) 31.3.2004 அன்றைய இருப்பாய்வின்படி இயந்திரத்தின் மதிப்பு ரூ. 50,000. இயந்திரத்தின் மீது 10% தேய்மானம் நீக்கப்படவேண்டும். சரிக்கட்டுப்பதிவு தந்து, இவ்விவரம் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.
10) கடனீந்தோர் மீதான தள்ளுபடி ஒதுக்கு பற்றிக் குறிப்பு வரைக.

பகுதி - ஈ

4 x 12 = 48

- 11) கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்கு, சரிக்கட்டுப்பதிவுகளும், மாற்றுப்பதிவுகளும் தருக.
(அ) எடுப்புகள் மீதான வட்டி ரூ. 5,000
(ஆ) இயந்திரம் மீதான தேய்மானம் ரூ. 4,000
(இ) போக்கெழுத வேண்டிய வாராக்கடன் ரூ. 2,000.
12) 2005 மார்ச் 31-ஆம் நாளைய இருப்பாய்வின்படி சம்பளம் ரூ. 1,50,000 மார்ச் 2005க்கான சம்பளம் ரூ. 4,000 இன்னமும் கொடுபடவில்லை. உரிய சரிக்கட்டுப்பதிவு தந்து இவை இறுதிக் கணக்குகளில் எவ்வாறு இடம் பெறும் எனக் காட்டுக.
13) 31.3.05 அன்றைய இருப்பாய்வின்படி கழிவு பெற்றது ரூ. 10,000. கூடியுள்ள கழிவு இன்னமும் பெறாதது ரூ. 4,000. சரிக்கட்டுப்பதிவு தந்து, இவ்விவரம் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.
14) 31.3.05 அன்றைய இருப்பாய்வின்படி வாடகை பெற்றது ரூ. 30,000. முன்கூட்டிப்பெற்ற வாடகை ரூ. 6,000 சரிக்கட்டுப்பதிவு தந்து, இவ்விவரம் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.

பகுதி - உ

2 x 20 = 40

15) 31.3.2002 அன்று திருமதி.நந்தினியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகள் கீழே தரப்பட்டுள்ளது.

பற்று இருப்புகள்	ரூ.	வரவு இருப்புகள்	ரூ.
எடுப்புகள்	40,000	முதல்	2,00,000
கைரொக்கம்	17,000	விற்பனை	1,60,000
வங்கியில் ரொக்கம்	65,000	பற்பல கடனீந்தோர்	45,000
கூலி	10,000		
கொள்முதல்	20,000		
சரக்கிருப்பு (1.4.2001)	60,000		
கட்டடம்	1,00,000		
பற்பல கடனாளிகள்	44,000		
பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுகள்	29,000		
வாடகை	4,500		
கழிவு	2,500		
பொதுச் செலவுகள்	8,000		
அறைகலன்	5,000		
	4,05,000		4,05,000

சரிக்கட்டுதல்கள்: 1.இறுதிச் சரக்கிருப்பு மதிப்பு ரூ.40,000


2.முதல் மீது வட்டி 6% அனுமதிக்கவும்.

3.எடுப்பு மீது வட்டி 5% அனுமதிக்கவும்.

4.கொடுபட வேண்டிய கூலி ரூ 1,000.

5.முன்கூட்டிச் செலுத்திய வாடகை ரூ.900 .

2002 மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார, இலாபநட்டக் கணக்கையும் , அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பையும் தயார் செய்க.



- 16) a) திரு.இரவி அவர்களின் கீழ்க்கண்ட இருப்பாய்வைக் கொண்டு 2002 மார்ச் 31-ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார,இலாப நட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பையும் தயார் செய்க. இருப்பாய்வு

விவரம்	பற்று ரூ.	வரவு ரூ.
முதல்		40,000
விற்பனை		25,000
கொள்முதல்	15,000	
சம்பளம்	2,000	
வாடகை	1,500	
காப்பீடு	300	
எடுப்புகள்	5,000	
இயந்திரம்	28,000	
வங்கியில் ரொக்கம்	4,500	
ரொக்கம்	2,000	
சரக்கி ரூப்பு	5,200	
பற்பல கடனாளிகள்	2,500	
பற்பல கடனீந்தோர்		1,000
	66,000	66,000

தேவையான சரிக்கட்டுதல்கள்:

(அ) 31.3.2002 அன்றைய சரக்கிருப்பு ரூ.4,900

(ஆ)கொடுபட வேண்டிய சம்பளம் ரூ.300

(இ)முன்கூட்டிச் செலுத்திய வாடகை ரூ.200

(ஈ)முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ.90

(OR)

- b) 31.3.1999 அன்று திரு.கணேஷ் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.1999 மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார, இலாப நட்டக் கணக்கையும்,அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்க. 1999,மார்ச் 31ஆம் நாளைய இருப்பாய்வு

பற்று இருப்புகள்	ரூ.	வரவு இருப்புகள்	ரூ.
எடுப்புகள்	4,000	முதல்	20,000
வங்கியில் ரொக்கம்	1,700	விற்பனை	16,000
கைரொக்கம்	6,500	பற்பல கடனீந்தோர்	4,500
கூலி	1,000		
கொள்முதல்	2,000		
சரக்கிருப்பு(1.4.98)	6,000		
கட்டடம்	10,000		
பற்பல கடனாளிகள்	4,400		
பெறுத்தற்குரிய மாற்றுச்சீட்டுகள்	2,900		
வாடகை	450		
கழிவு	250		
பொதுச்செலவுகள்	800		
அறைகலன்	500		
	40,500		40,500

கீழ்க்காணும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட வேண்டும் : (அ) 31.3.99 அன்று சரக்கிருப்பின் மதிப்பு ரூ 4,000.

(ஆ) முதல் மீது வட்டி 6% அனுமதிக்க வேண்டும்.

(இ)எடுப்பு மீது வட்டி 5% அனுமதிக்க வேண்டும்.

(ஈ)கொடுபட வேண்டிய கூலி ரூ.100.

(உ)முன்கூட்டிச் செலுத்திய வாடகை ரூ. 50.
